



## 2021 கல்வியியல் மாநாடு முதல் கூட்ட அறிக்கை


2020ஆம் ஆண்டு முதன் முதலில் தமிழ்நாட்டில் கல்வியியல் மாநாடு , ஓயிஸ்கா தமிழ்நாடு கிளை தமிழ் அநிதம் அமெரிக்கா, தமிழ் திறவூற்று மென்பொருள் குடும்பம் அமெரிக்கா, வல்லமை மின்னிதழ், முத்துக்கமலம் மின்னிதழ், தி ஸ்டாண்டர்ட் ஃபயர்ஓர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி(து) சிவகாசி, பார்வதிஸ் கலை அறிவியல் கல்லூரி திண்டுக்கல், ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு நினைவு கல்லூரி, நாகூர் தமிழ் சங்கம் அனைவரும் இணைந்து நடத்தியதைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டும் கல்வியியல் மாநாடு அக்டோபர் மாதத்தில் நடத்துவது குறித்து ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்தது. பேரிடர் காலத்தில் ஏற்பட்ட தாமதங்களால் 2021 மாநாடு குறித்து முதல் கூட்டம் செப்டம்பர் 16ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு இணைய வழியில் நடந்தது.

மாநாடு தொடர்பான இக்கூட்டத்தில் தமிழ் அநிதம் செயலர் பேராசிரியர் காமாட்சி, தமிழ்ப் பல்கலைக்கழகம் மொழியியல் துறைத் தலைவர் பேராசிரியை மங்கையர்க்கரசி, அருப்புக்கோட்டை எஸ். பி. கே. கலைக்கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியை செல்லத்தாய் மற்றும் பேராசிரியை காளியானந்தம், தி ஸ்டாண்டர்ட் ஃபயர்ஓர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியை பொன்னி, பார்வதிஸ் கலை அறிவியல் கல்லூரி திண்டுக்கல் பேராசிரியர் கலைவாணி, G.T. N கலை அறிவியல் கல்லூரி பேராசிரியை மாசிலாதேவி, கோயம்புத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்தியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் சத்யராஜ், தமிழ் அநிதம் அமெரிக்கா நிறுவனர் சுகந்தி நாடார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்திய நேரம் மாலை 6:30 மணிக்குத் தொடங்கிய இணைய வழிக்கூட்டத்தில் முதலாவதாக சுகந்தி நாடார் அனைவரையும் வரவேற்று கல்வியியல் 2021 மாநாடு குறித்து உரையாற்றினார். செயலர் காமாட்சி அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையும் கோவை ஸ்ரீ கிருஷ்ண ஆதித்தியா கல்லூரியும் கல்வியியல் மாநாட்டில் பொறுப்பேற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து இந்த

வருடம் கால தாமதமாக மாநாடு பற்றிப் பேசுவதால் கருத்தரங்காக நடத்துவதா அல்லது மாநாடாக நடத்துவதா என்று கேள்வி எழுந்தது. தமிழ் நாட்டுப் பேராசிரியர்களின் கணினித் தேவையை ஆவணப்படுத்தும் பொருட்டு மாநாடாக நடத்த வேண்டிய அவசியம் எடுத்துரைக்கப் பட்டது. மாநாட்டுத் தேதிகளாக நவம்பர் மாத இறுதியும், டிசம்பர் மாதம் முதல் வாரமும் பரிந்துரை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பேராசிரியர்களின் விடுமுறை காலத்தில் நடத்தினால் சிறந்தது என்பதனைக் கருத்தில் கொண்டு டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் மாலை 5 மணியில் இருந்து 7 மணி வரை மாநாட்டினை நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. கல்வியியலில் இணையத்தின் ஆளுமை என்ற தலைப்பு மாநாட்டின் தலைப்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதை அடுத்து பேராசிரியர்கள் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டு அடுத்த கூட்டத்தில் சந்திப்பதாகக் கூறி விடை பெற்றனர்.

ஓயிஸ்கா தமிழ்நாடு கிளை தமிழ் அநிதம் அமெரிக்கா, தமிழ் திறவூற்று மென்பொருள் குடும்பம் அமெரிக்கா, வல்லமை மின்னிதழ், முத்துக்கமலம் மின்னிதழ், தி ஸ்டாண்டர்ட் ஃபயர்ஓர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி(த) சிவகாசி, பார்வதிஸ் கலை அறிவியல் கல்லூரி திண்டுக்கல், இவர்களோடு தமிழ்ப் பல்கலைக்கழகம் மொழியியல் துறை, G.T.N கலை அறிவியல் கல்லூரின் கணித்தமிழ்ப் பேரவையும், கோயம்புத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ் துறையும் கணினி பயன்பாட்டியல் துறையும் இந்த ஆண்டு இணைந்து இக்கல்வி மாநாட்டை நடத்துகின்றனர் என்பது பெரும் மகிழ்ச்சி.

Warm regards,  
  
Your Name